



CHURCH OF ST THOMAS, THE APOSTLE
Jalan Gambut, 25000, Kuantan, Pahang

Parish Priest: Rev. Fr. George Packiasamy

www.stthomaskuantan.org
 Instagram Facebook [stthomaschurchkuantan](https://www.facebook.com/stthomaschurchkuantan)
 Email: stthomas@archkl.org
 Tel: + 609 517 7106

SATURDAY, 4 APRIL 2026 – SUNDAY, 12 APRIL 2026

SAT 4 9.00 pm TKSG	HOLY SATURDAY / EASTER VIGIL / EASTER SUNDAY OF THE RESURRECTION OF THE LORD, Solemnity MASS in Multilingual Joseph Kanawadi & family, Mala Kenneth & family, Natasha & Leonard, Esther Kok, Imanuel family, Joanne Imanuel, Joy Liza & family SP. INT Gabrielle Chew, Martha Lim, Jillian Mathews, Pamela Mathews, Jaimie Lee Ren Hui & family, Esther Kok, Soek Eng, R.I.P Mary Magdalene Ng, Deceased members of Daneal's family, Anne Rosa Magdaline Daneal, David Chan Sin Meng, Catherine Yep, Cannie Ng Hong Fong, Dato' Matthew Lim, Christopher Selvaraj, M.Anthonisamy, Cyril & Lucy Fernandez, Mary Ong Swee Choo, Souls in purgatory, Poh Meh Eng, Joseph Choo Kim Teck @ Tseu Tiam Tek, Theresa Lim See Loi
SUN 5 8.30 am 9.00 am TKSG	EASTER SUNDAY OF THE RESURRECTION OF THE LORD, Solemnity Rosary (Eng / BM) MASS (Eng / BM) Note: No Mandarin Mass Anna Thong & family, Mona & family, Rose Wong Mui Heong, Alberto family, Jonathan & Dorcas, Margaret Chan & family, Selva & Amy, Peter & Regina Kang, Dr. S. Joseph & family, Edwin Mohan & family, Theresa Ko, Dato Leonard Lee, Datin Mary Lim & family, Angola Pang, Vinxern Yong & family, Peter & Regina Kang, Amy & Selva, Plorus & Raymond, Esther Kok, Datin Mary Lim & family, Shirley Ou & family, Peter & Regina Kang, John Chew Swee Fook & family, Annie Cheong & family, Ng Soon Kuan & family, Francis Leong & family, Methra Saravanan SP. INT Gabrielle Chew, Martha Lim, Jaimie Lee Ren Hui & family, Connie & family, Sagaya & family, Charmaine Gurdev, Sonia Gurdev, Datin Mary Lim & family, Edward & Alexi, Christine & Stephanie, Jeffer's Family, Abel Bernard, Joseph Chooi & family, Datin Mary Lim & fly, Maria Singarajah, Ericson & Tracy, Joel & Jessie, Brent Aidan Jeffer, Jim Reeves family, R.I.P Souls in purgatory, Louisa Liew, Luke Liew, Martin D'Souza, Beryl D'Souza, Carol Rodrigues, Luke Krishnan, Dr. Patrick Liew, Mary Almeida, Christine Yap, Nancy Luo Yann Taur, Mary Cheok, Catherine Yep, Joshua & Angela Ngiau, Nelly Chin, Amy Wong, Mr/s Aloysius Chin Chong Foo, Mary Magdalene Ng, Deceased member of Thomas Thong's family, Tony Gurdev, Damian Tan Kian Kuan, Isaac Ng, Augustine Ng Aik Huat, Cannie Ng Hong Fong, Deceased members of Wong & Ng family, Laura Woo, Lawrence Jude Ban, Valerie Tan Sok Hong, Fatima Lam Ah Mooi, Dato Matthew Lim, Linda Mary Chung Kum Liang, Martin Koh, Linda Mary Chung Kum Ling, Forgotten Souls, P.C Bernard, Alice & Danny Yong, Martin Koh, Bryan Jeal, Mary Ong Swee Choo, Joseph Choo Kim Teck @ Tsue Tiam Tek, Bernadette Loh Swee Cheong, Teresa Lim See Loi, Vyolet Augustine Fernandez, Francis Jerome, Mervin Jerome, Peter Chia Khoon Leong & Martha Yap Hock Kim, Francis Chia Boon Seng,
MON 6 SP.INT R.I.P	MONDAY WITHIN OCTAVE OF EASTER NO MASS IN THE CHURCH (all Mass intentions will be offered privately) Gabrielle Chew, Martha Lim, Jaimie Lee Ren Hui & family, Vinxen Yong Mary Magdelene Ng, Catherine Yep, Dato' Matthew Lim.
TUE 7 TKSG SP.INT R.I.P	TUESDAY WITHIN OCTAVE OF EASTER NO MASS IN THE CHURCH (all Mass intentions will be offered privately) Datin Mary Lim & family Gabrielle Chew, Martha Lim, Jaimie Lee Ren Hui & family, Datin Mary Lim & family, Vinxern Yong, Ericson & Tracy Mary Magdelene Ng, Catherine Yep, Dato' Matthew Lim, Kaliammah Nallagaundan, Philomena & Patrick
WED 8 TKSG SP.INT R.I.P	WEDNESDAY WITHIN OCTAVE OF EASTER NO MASS IN THE CHURCH (all Mass intentions will be offered privately) Datin Mary Lim & family Gabrielle Chew, Martha Lim, Jaimie Lee Ren Hui & family, Datin Mary Lim & family, Vinxern Yong Mary Magdelene Ng, Catherine Yep, Dato' Matthew Lim,
THUR 9 SP.INT R.I.P	THURSDAY WITHIN OCTAVE OF EASTER NO MASS IN THE CHURCH (all Mass intentions will be offered privately) Gabrielle Chew, Martha Lim, Jaimie Lee Ren Hui & family, Vinxern Yong, Lynette Alberto Mary Magdelene Ng, Catherine Yep, Dato' Matthew Lim, Colun Jeffery Chan,
FRI 10 7.30 pm SP.INT R.I.P	FRIDAY WITHIN OCTAVE OF EASTER Mass, followed by Holy Hour (Vespers, Adoration & Benediction) Gabrielle Chew, Martha Lim, Jaimie Lee Ren Hui & family, Vinxern Yong, Mary Magdelene Ng, Catherine Yep, Dato' Matthew Lim,
SAT 11 5.30 pm 6.00 pm	SATURDAY WITHIN OCTAVE OF EASTER Novena to OLPH & Benediction Mass (ENG / Tamil)
SUN 12 8.00 am 8.30 am 10.00 am 10.30 am	DIVINE MERCY SUNDAY / SECOND SUNDAY OF EASTER Divine Mercy Chaplet (Eng / BM) Mass for the People in Eng / BM Divine Mercy Chaplet in Mandarin Mass in Mandarin

BECCOT MEETING

There will be a BECCOT meeting on Wednesday, 8 April 2026 at 8.00 pm at St. Giles' room. All BEC leaders are encouraged to attend.

ON LEAVE

Please be informed that Fr George will be on leave from Monday, 6 April to Wednesday, 8 April 2026. During this period of time, there will be no morning Mass. Regular Masses schedule will resume on Friday, 10 April with the celebration of **Mass at 7.30 pm, followed by Holy Hour (Vespers, Adoration & Benediction).**

PRAYING DIVINE MERCY CHAPLET

On Sunday, 12 April 2026 the Church will observe Divine Mercy Sunday, which falls on the second Sunday of Easter. Instead of reciting the Rosary, we will pray the Divine Mercy Chaplet at 8.00 am, followed by Mass. We invite all parishioners to join us in this prayer.

LENTEN COIN BOX

During the Lenten season, all catechism children were given coin boxes to make little their sacrifices by saving coins for the less fortunate children living around the world. Please return the coin boxes to your respective catechism teachers by fourth Sunday of Easter, 26 April 2026.

LENTEN OFFERING

All those of collected the Lenten Offering envelopes please do return to the Parish Office by fourth Sunday of Easter, 26 April 2026. You may also redirect your contribution to " Archdiocese of Kuala Lumpur Lenten Campaign" though Online Banking / E-Wallet (Touch 'n Go eWallet & Duitnow) and email the required details with deposit slip or transaction record to lent@aohd.org

SESI FORMASI KUBM

Tema: "Dalam Tuhan, Kita adalah Satu."

Satu sesi formasi khas anjuran pasukan Family Life dari Keuskupan Agung Kuala Lumpur akan diadakan seperti berikut:

- Tarikh : Sabtu, 25 April 2026
- Masa : 8.30 pagi - 6.00 petang
- Tempat : St.Theresa' Chapel, Jalan Gambang

Semua ahli KUBM dijemput untuk menghadiri sesi formasi ini bagi memperkukuhkan lagi iman dan kehidupan rohani anda. Untuk pendaftaran dan maklumat lanjut, sila hubungi: En. Frederick: 018-614 1281 Kehadiran anda amat dialu-alukan!

PARISH'S MONTHLY SUBSCRIPTION

Kindly visit the Parish Office to contribute your monthly pledge and collect your official receipt. Thank you for your kind generous contribution.

LOVE HAS RISEN AGAIN

The Easter Season has arrived—a season of light, hope, and new life. Today, we rejoice and celebrate Christ's victory over sin and death. Easter is not simply a day we observe; it is a living reality we are invited to enter. The Risen Lord approaches us, refreshes our spirits, and calls us into a deeper relationship with Him.

Over the past few weeks, we journeyed through Lent, Holy Week, and the Sacred Triduum. I was truly touched by the strong turnout at our weekend Masses. Your presence, faith, and effort to "Come back to the Lord with all your heart..." revealed a genuine longing for transformation. Many of you have turned your hearts back to God. Now, at Easter, we see the fruit: the love of Christ rising within your hearts. Truly, "love has risen again"—not only in the tomb, but within each one of us.

During the Lenten season, I also had the opportunity to visit interior areas to celebrate Mass and hear confessions among migrants and the Orang Asli communities. There were moments of tiredness along the way, but the Lord quietly provided the strength needed each time. In those moments, I experienced a deep joy—a reminder that Christ is present everywhere, especially among the poor, the forgotten, and those who long for His mercy. These encounters have been a blessing for them, and for me as well.

Recently, a simple line from the Letter to the Hebrews (12:6) stayed with me: "The Lord disciplines the one He loves." I came to realise this is not something harsh, but a gentle reminder that God continues to guide, shape, and form us in love—to live a life of love. In our journey of faith, He patiently leads us, helping us grow closer to Him each day.

As we celebrate Easter, we are invited to open our hearts to the Risen Lord, giving Him space to transform us. We continue seeking Him in prayer, trusting that He will come to meet us during this season, just as He promised His disciples. Having encountered Him, He sends us forth as messengers of Easter joy and hope.

Our mission is clear: to shine the light of Christ into the dark corners of our families, our communities, and our world. Having renewed our baptismal commitments, we pray that the Risen Lord not only encounters us but also dwells within us and works through us. In this way, His love becomes visible and tangible in our everyday lives.

As we begin this Easter Season, let us remain rooted in hope, alive in faith, and active in love. Let us walk forward with confidence, knowing that Christ is truly risen and present among us.

MAY THE RISEN CHRIST FILL YOUR HEARTS WITH LASTING HOPE, PEACE, AND NEW LIFE.

Rev. Fr. George Packiasamy
4 April 2026



SCRIPTURE of the DAY

Acts 10: 34, 37-43
Psalm 117: 1-2, 16-17,
22-23
Colossians 3: 1-4 or 1
Corinthians 5: 6-8
John 20: 1-9 or
Matthew 28: 1-10



**“Young people,
let’s go and make
a difference.
Bring Jesus’ love and
hope to all.”**

- Archbishop Simon Poh

“Go and tell my brothers...” Before there is theology, there is experience. Before there is structure, there is sending. In the early Church, as we hear in Acts, Peter does not preach ideas. He proclaims what he has seen and lived — that Jesus, who was crucified, is now alive. And Saint Paul reminds us in Colossians: If Christ is raised, then our lives must rise too — our priorities, our hopes, our way of living in the world.

This is deeply relevant for our young people today. Many of them live in a world filled with pressure, anxiety, and uncertainty. What they need first is not programmes, but encounter — to meet a living Christ who gives meaning and direction.

At the Malaysian Catholic Youth Day, many young people shared this longing clearly: “We want to encounter Christ personally, not only learn about Him, and we want to be trusted to share that faith with others.” (MCYD Synthesis, Youth Faith Formation)

A synodal Church begins by walking with youths in their search, not standing above them with ready-made answers. **A prophetic Church dares to believe that young people can be witnesses, not just recipients of teaching.**

Easter tells us that fear is not the last word. Youth are not problems to manage, but messengers of hope to send.

If we truly believe Christ is risen, then we must also believe that new life is rising in our young people — and our task is to walk with them, form them, and trust them with mission. ✚

NEWBEC

NEW WAY OF BEING CHURCH | **Easter Sunday** | 5 April 2026

WALKING TOGETHER TOWARDS A SYNODAL AND PROPHETIC CHURCH

A People for Missionary Discipleship

MONTHLY FOCUS: SOCIETY: Youth Empowerment



Risen and Sent Youth as Witnesses of Hope

Easter does not begin with explanations. It begins with encounter. The women come to the tomb with fear, sorrow, and uncertainty — and they leave with joy and a mission:



Ayat Suci Minggu ini

Kisah Para Rasul 10: 34, 37-43

Mazmur 117: 1-2, 16-17, 22-23

Kolose 3: 1-4 or 1 Korintus 5: 6-8

Yohanes 20: 1-9 or Matius 28: 1-10



“Belia, marilah kita pergi dan membawa perubahan. Bawalah kasih dan harapan Yesus kepada semua.”

- Uskup Agung Simon Poh

EDARAN DALAMAN SAHAJA
BUL 14/2026

“Pergilah dan beritahukanlah kepada saudara-saudara-Ku...” Sebelum ada teologi, ada pengalaman. Sebelum ada struktur, ada perutusan. Dalam Gereja awal, seperti yang kita dengar dalam Kisah Para Rasul, Petrus tidak semata-mataewartakan idea. Diaewartakan apa yang telah dilihat dan dialaminya, bahawa Yesus yang disalibkan kini hidup. Dan Santo Paulus mengingatkan kita dalam surat kepada jemaat Kolose bahawa jika Kristus telah dibangkitkan, maka hidup kita juga harus bangkit, termasuk keutamaan kita, harapan kita, dan cara kita hidup di dunia ini.

Hal ini sangat relevan bagi golongan muda pada masa kini. Ramai antara mereka hidup dalam dunia yang penuh tekanan, kebimbangan dan ketidakpastian. Apa yang mereka perlukan terlebih dahulu bukanlah program, tetapi pertemuan, iaitu mengalami Kristus yang hidup yang memberikan makna dan arah dalam kehidupan.

Pada Hari Belia Katolik Malaysia (MCYD), ramai belia menyuarakan kerinduan ini dengan jelas: “Kami mahu mengalami pertemuan peribadi dengan Kristus, bukan sekadar belajar tentang-Nya, dan kami mahu dipercayai untuk berkongsi iman itu dengan orang lain.” (Sintesis MCYD, Pembinaan Iman Belia)

Gereja sinodal bermula dengan berjalan bersama belia dalam pencarian mereka, bukan berdiri di atas mereka dengan jawapan yang sudah tersedia. **Gereja yang profetik berani percaya bahawa golongan muda mampu menjadi saksi, bukan sekadar penerima ajaran.**

Paskah mengajar kita bahawa ketakutan bukanlah kata akhir. Belia bukan masalah yang perlu diurus, tetapi pembawa berita harapan yang diutus.

Jika kita sungguh percaya bahawa Kristus telah bangkit, maka kita juga harus percaya bahawa kehidupan baharu sedang bangkit dalam diri golongan muda, dan tugas kita ialah berjalan bersama mereka, membimbing mereka, dan mempercayai mereka dalam perutusan.✠

Diterbitkan oleh: Archdiocesan Pastoral Institute (API) | Emel: api@archkl.org

NEWBEC

NEW WAY OF BEING CHURCH | Hari Minggu Paskah | 05 April 2026

BERJALAN BERSAMA KE ARAH SEBUAH GEREJA SINODAL DAN PROFETIK

Umat Untuk Pemuridan Misionari

FOKUS BULANAN: MASYARAKAT: Memperkasakan Belia



Bangkit dan Diutus Belia sebagai Saksi Harapan

Paskah tidak bermula dengan penjelasan. Paskah bermula dengan pertemuan. Para wanita datang ke kubur dengan ketakutan, kesedihan dan ketidakpastian, namun mereka pulang dengan sukacita dan suatu perutusan:



**இன்றைய
இறைவார்த்தை:**
திருத்தாதர்பணிகள் 10:
34, 37-43
திருப்பால் 118: 1-2,
16-17, 22-23
கொலோசாயர் 3: 1-4
(அ) 1 கொரிந்தியர் 5: 6-8
யோவான் 20: 1-9 (அ)
மத்தேயு 28: 1-10



இளைஞர்களே, வாருங்கள்,
மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
இயேசுவின் அன்பையும்
எதிர்நோக்கையும்
அனைவருக்கும்
கொண்டுவாருங்கள்.
- பேராயர் சைமன் போ

நூலில் நாம் வாசிப்பதுபோல, பேதுரு அவரின் கருத்துகளை போதிக்கவில்லை. அவர் தான் கண்டதையும் வாழ்ந்ததையும் அறிவிக்கிறார்- சிலுவையில் அறையப்பட்ட இயேசு இப்போது உயிருடன் இருக்கிறார். மேலும் கொலோசாயருக்கு எழுதிய கடிதத்தில் புனித பவுல் இவ்வாறு நமக்கு நினைவுறுத்துகிறார். கிறிஸ்து உயிர்த்தெழுந்ததால் நம்முடைய வாழ்க்கையும் உயரவேண்டும். நமது முன்னுரிமைகள், நம்முடைய எதிர்நோக்கு, உலகில் நாம் வாழும் முறைகள் அனைத்தும் உயரவேண்டும்.

இந்தக் கருத்துகள் இன்றைய நமது இளைஞர்களுக்கு மிகவும் பொருத்தமானது. அவர்களில் பலரும் அழுத்தங்கள், பதட்டம் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த உலகில் வாழ்கின்றனர். அவர்களுக்கு முதலில் தேவை திட்டங்கள் அல்ல; ஆனால் எதிர்கொள்வது. பொருளையும் வழிநடத்துதலையும் தரும் ஒரு உயிருள்ள கிறிஸ்துவை எதிர்கொண்டு சந்திப்பது.

மலேசிய கத்தோலிக்க இளைஞர் தினத்தில், பல இளைஞர்கள் இந்த ஏக்கத்தை தெளிவாகப் பகிர்ந்துகொண்டனர். “நாம் கிறிஸ்துவை தனிப்பட்ட வகையில் எதிர்கொள்ள விரும்புகிறோம், அவரைப் பற்றி கற்றுக்கொள்வது மட்டுமல்ல, அந்த நம்பிக்கையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள நம்பகத்தன்மை உள்ளவர்களாக இருக்க விரும்புகிறோம். (MCYD இளைஞர்களின் நம்பிக்கை உருவாக்கம்)

ஆயர் மாமன்ற திருஅவை, இளைஞர்களின் தேடலில், தயாராக இருக்கும் பதில்களுடன் இல்லாமல் அவர்களுடன் இணைந்து பயணிப்பதன்மூலம் தொடங்குகிறது. எப்போதும் கற்றலைப் பெற்றுக்கொள்பவர்கள் அல்ல, இளைஞர்கள் சாட்சிகளாகவும் இருக்கமுடியும் என்பதில் இறைவாக்குரைக்கும் திருஅவை உறுதியாக நம்பிக்கைக் கொள்கிறது.

அச்சம் என்பது இறுதி வார்த்தை அல்ல என்று ஈஸ்டர் நமக்குக் கூறுகிறது. இளைஞர்கள் சமாளிக்க வேண்டிய பிரச்சினைகள் அல்ல; மாறாக அனுப்பப்படவேண்டிய நம்பிக்கையின் தூதுவர்கள்.

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்று நாம் உண்மையிலேயே நம்பினால், நம் இளைஞர்களில் புதிய வாழ்க்கை எழுகிறது என்பதையும் நாம் நம்பவேண்டும். மேலும் அவர்களுடன் இணைந்து பயணிப்பது, அவர்களை உருவாக்குவது மற்றும் அவர்களின் தூதுரைப்பணியில் நம்பிக்கை வைப்பது நமது சவாலாகும். ❖

NEWBEC

NEW WAY OF BEING CHURCH | ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு | 05 ஏப்ரல் 2026

ஒன்றித்தப் பயணம் மற்றும் இறைவாக்கு உரைக்கும் திருஅவையை நோக்கி ஒன்றித்து நடத்தல்
மறைத்தரதுரைக்கும் சீடத்துவத்திற்கான மக்கள்

மாதாந்திர நோக்கம்: சமூகம் – இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல்



உயிர்த்தெழுந்து அனுப்பப்படுதல்

இளைஞர்கள் நம்பிக்கையின் சாட்சிகள்

உயிர்ப்பு விளக்கங்களோடு தொடங்குவதில்லை. அது எதிர்கொள்வதன்வழி தொடங்குகிறது. பெண்கள் அச்சம், துயரம் மற்றும் நிச்சயமற்ற தன்மையுடன் கல்லறைக்கு வருகிறார்கள்- மகிழ்ச்சி, மற்றும் தூதுரைப்பணியுடன் வெளியேறுகிறார்கள்.

“போய் என் சகோதரிடம் சொல்லுங்கள்” இறையியலைக் கற்றுக்கொள்வதற்குமுன் அனுபவம் உள்ளது. கட்டமைப்பு இருப்பதற்கு முன்பு அனுப்பப்படுதல் இருக்கிறது. தொடக்க கால திருஅவையில் திருத்தாதர்கள் பணி



当圣经文

宗十：34，37-43
咏——七：1-2，16-17，22-23
哥三：1-4 或格前五：6-8
若廿：1-9 或玛廿八：1-10



“青年们，让我们走出去作出改变，把耶稣的爱与希望带给所有人。”

傅云生总主教

只供内部传閱
BUL 14/2026

“去告诉我的弟兄们……”在有神学之前，有的只是经验。在制度开始之前，唯有派遣。在初期教会中，正如我们在《宗徒大事录》中所听到的，伯多禄所宣讲的并不是理念，而是他亲眼所见、亲身所经历的事实——那位被钉十字架的耶稣，如今已经复活了。圣保禄在《哥罗森书》中也提醒我们：如果基督已经复活，那么我们的生命也必须随之复起——我们的优先顺序、我们的希望，以及我们在世的生活方式，都应当更新。

这一点对今日的青年尤为重要。许多青年生活在充满压力、焦虑与不确定的环境中。他们首先需要的，不是更多的活动，而是一次的相遇——与生活的基督相遇，将赐予他们意义与方向。

在马来西亚天主教青年日中，许多青年清楚地表达了这种渴望：“我们渴望亲身与基督相遇，而不仅仅是学习关于祂的知识；我们也希望被信任，能够与他人分享这份信仰。”（马来西亚天主教青年日综合报告，青年信仰培育）

一个同道偕行的教会，是从陪伴那探索旅程中的青年开始，而不是站在他们之上，给予现成的答案。一个先知性的教会，勇敢地相信青年不仅是接受教导的对象，更是能够作见证的一群。

复活节告诉我们：恐惧并不是最后的结局。青年不是需要被处理的问题，而是应被派遣的希望使者。

如果我们真正相信基督已经复活了，那么我们也必须相信，在我们的青年身上，新的生命正在萌芽——而我们的使命，是陪伴他们、培育他们，并信任他们去承担使命。✦

出版：总教区牧灵局 (API) | 电子邮件: api@archkl.org

NEWBEC

NEW WAY OF BEING CHURCH | 复活主日 | 2026年4月5日

携手迈向一个同道偕行与先知性的教会

福传使徒的子女

月份焦点：社会：青年赋权



复活并被派遣 青年作为希望的见证人

复活节并非始于各种解释，而是始于相遇。那些妇女带着恐惧、悲伤以及不确定的心情来到墓穴前——却带着喜乐及使命离开：

只供内部传閱
BUL 14/2026

出版：总教区牧灵局 (API) | 电子邮件: api@archkl.org